

கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் - 2010

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இந்த அறிக்கையில் காணப்படுகின்ற கருத்துரைகள் மற்றும் அவதானிப்புரைகள் காரணமாக கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்தின் 2010 திசைம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் மீது என்னால் ஓர் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க முடியாதுள்ளது.

1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.2.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

(அ) பொது முயற்சிகள் தொடர்பாக குழுவினால் 2011 ஒக்டோபர் 13 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களை மீண்டும் தயாரித்து கணக்காய்விற்க் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ச.தோ.ச தலைவருக்கு கட்டளையிடப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் மீண்டும் தயாரிக்கப்பட்டு 2012 சனவரி 05 ஆம் திகதியே கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

(ஆ) நிதிக்கூற்றுக்களில் விற்பனைக் கிரயம் சமர்ப்பிக்கப்படாதிருந்ததுடன், போதியளவான பதிவுகளின் மூலம் விற்பனைக் கிரயம் கணிக்கப்பட்ட முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

1.2.2 இலங்கை கணக்கீட்டு நியமங்கள்(இ.க.நி)

இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே தரப்படுகின்றன.

(அ) இ.க.நி 03 தாபனத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போதும் சமர்ப்பிக்கும் போதும் இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 03 இலுள்ள வழிகாட்டல் பின்பற்றப்பட வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டிருந்த போதிலும், சதோசவின் வருமானக்கூற்றும் ஜந்தொகையும் அவ் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு

செலுத்தப்பட்டிருந்தமை தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட போதும் சட்டச் செலவினமாக ரூபா 1,393,797 காண்பிக்கப்பட்டிருந்தது. எனினும் முகாமைத்துவத்தினால் 2010 ஆம் ஆண்டின் சட்டச் செலவினப் பட்டோலையில் ரூபா 741,840 தொகை காண்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 651,957 செலவினம் தொடர்பாக எவ்வித வெளிப்படுத்தல்களும் மேற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ii) ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கொடுப்பனவு செய்யாமையால் தாபனத்திற்கு எதிராக 05 வழக்குகள் தொடரப்பட்டு அதன் மூலம் ரூபா 3,895,235 தொகை இழப்பீடாகக் கோரப்பட்டிருந்தது. இந் நிகழத்தக்க பொறுப்புக்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்த ரூபா 3.8 மில்லியன் பெறுமதியானது கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த புதிலில் ரூபா 2.7 மில்லியன் மதிப்பீட்டுப் பெறுமதியாக காண்பிக்கப்பட்டிருந்தது. இவ்வித்தியாசத்திற்கான காரணமும் மதிப்பீட்டு அடிப்படையும் கணக்காய்வில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

1.2.3 கணக்குகளில் கூடுதலாகவும் குறைத்தும் காண்பித்தல்

ரூபா 97,000 இற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் டேலர் ஒன்றும் 2010 பெப்ரவரி 01 ஆம் திங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த போதிலும், அதற்குரிய ரூபா 97,000 கிரயப் பெறுமதி மற்றும் ரூபா 12,000 தொகையான பெறுமானத்தேய்விற்கான ஏற்பாடுகள் கணக்குகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கவில்லை.

வாடகைக்கு வேறு கம்பனியொன்றிற்கு 2005 மார்ச் 05 ஆம் திகதி வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. வாடகைக்கு எடுத்த கம்பனிக்காக செலுத்தப்பட வேண்டிய ரூபா 75,000 வீதப்படியான தவணைப் பணம் தொடர்ந்தும் செலுத்தப்பட்டிருந்த போதிலும், வாடகைக்கு வழங்கப்பட்ட கம்பனியிடமிருந்து 2010 திசெம்பர் 31 வரை தாபனத்தினால் ரூபா 4,904,250 தொகையான வாடகை வருமானம் அறவிடப்பட வேண்டியிருந்தது. அதில் 2010 ஆம் ஆண்டிற்குரிய தொகையினை அறவிடப்பட்டதாக கணக்காய்விற்காக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய விரிவான உறுதிப்படுத்தல்கள், பட்டோலைகள் என்பன இதுவரை கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

- (இ) வெலிசர களஞ்சிய தொகுதியில் தாபிக்கப்பட்டுள்ள ஈக் சதோசவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ரூபா 126,156,746 கூட்டுத்தொகையான சொத்துக்களுக்காக எப் பணமும் 2012 ஜூலை 05 ஆம் திகதி வரை அறவிடப்பட்டிருக்கவில்லை.

1.2.6 காசும் வங்கி மீதியும்

நடைமுறைக் கணக்கு இலக்கம் 1415160701 (பேரேட்டு இலக்கம் 1545428) இற்குரிய ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ள வங்கி மீதி ரூபா 16,298,762 ஆன போதிலும், வங்கிக் கணக்கினைக்கம் மற்றும் காசேட்டின் பிரகாரம் அம் மீதி ரூபா 12,573,250 ஆக இருந்தது. அதன் பிரகாரம் ரூபா 3,725,512 தொகையான வேறுபாட்டிற்கான காரணம் கணனி மயப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைமையில் பிழையொன்று இருந்ததாக முகாமைத்துவத்தால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பிழை ஏற்பட்ட முறை கணக்காய்விற்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

1.2.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை.

பின்வரும் இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

**சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்களுக்கான தொடர்பு**

இணங்காமைகள்

- (அ) 1971 இன் 38 ஆம் இலக்க நிதிக்கூற்றுக்களுடன் தாபனத்தின் நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 13(5)(பி) நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 13(5)(பி) ஆம் பிரிவின் பிரகாரம் அறிக்கை 13(5)(பி) ஆம் பிரிவின் பிரகாரம் அறிக்கை

		கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.
(ஆ)	1966 இன் 38 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தின் 03 ஆம் பிரிவால் திருத்தப்பட்ட 1949 இன் 47 ஆம் இலக்க கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபன அதிகாரச்சட்டத்தின் 4 ஆம் பிரிவு	ச.தோ.ச தனது உத்தியோகபூர்வ முத்திரையின் கீழ் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளும் போது தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையினால் பெயர் குறிப்பிடப்பட்ட பணிப்பாளரும் ஒப்பமிட வேண்டிய போதிலும் வ/ப வங்கா ச.தோ.ச கம்பனிக்கு கட்டிடத்தினை வாடகைக்கு வழங்கும் போது 02 உடன்படிக்கைகளில் தலைவர் கையொப்பம் இட்டிருக்கவில்லை 1966 இன் 38 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பந்தியின் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக முகாமைத்துவத்தால் 2009 ஜூலை 24 ஆம் திகதிய கடிதத்தின் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த அறிக்கைத் திகதி வரை அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்ட தற்கான சான்றுகள் காணப்படவில்லை. இவ்விரண்டு உடன்படிக்கைக்குரிய கொடுக்கல்வாங்கல்கள் பணிப்பாளர்களினால் கையெழுத்திடப்பட்டு பின்னர் பணிப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதாக தலைவரால் கணக்காய்விற்கு அறிக்கையிடப்பட்டி ருந்த போதும் உரிய உறுதிப்படுத்தல் ஆவணங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
(இ)	2003 ஜூன் 02 இன் பீஸ 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் (i) 5:1.2 ஆம் பிரிவு	2007 முதல் 2010 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில் கணக்காய்விற்கு 2009 திசேம்பர் 09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த பணிப்பாளர்

தெரியப்படுத்தப்பட்டிருந்தும்
நிறைவேற்று
உத்தியோகத்தர்களாகிய மேற்கூறிய
மூன்று உத்தியோகத்தர்களின் பதவி
உயர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட
பதவியுயர் நடை முறைகளுக்கேற்ப
மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.

- (ii) உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு உரித்துப் பெறாத உத்தியோகத்தர்கள் உத்தியோகபூர்வ வாகனமாக தாபனத்தின் வாகனக் குளாமில் இருந்த வாகனங்களை உரிய அங்கீகாரமின்றி ஒதுக்கிக் கொண்டு பயன்படுத்தியமையால் தாபனத்தின் நாளாந்த கடமை களுக்கு இடையூறு விளைவிக்கும் நிலைமையொன்று தோன்றியிருந்த துடன், வாகனங்களின் ஒட்டப் பதிவேடு மற்றும் மாதாந்த ஒட்டப் பதிவேடு என்பன கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.
- (ஏ) 2008 யூன் 26 ஆம் திகதிய 13/2008 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கை யின் 03 ஆம் பிரிவு குறித்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பாக பின்னினைப்பு 01 இலுள்ள படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) 1997 பெப்ரவரி 03 ஆம் திகதிய இன் 6/97 ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் 02 ஆம் பிரிவு மற்றும் தாபனவிதிக் கோவையின் vii, 12 ஆம் நியதி மீளாய்வாண்டில் உரிய ஏற்பாடுகளுக்கு முரணாக பதில் கடமை படியாக மூன்று உத்தியோகத்தர்களுக்கு ரூபா 213,832 கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

தலைமை அதிபதிக்கு அனுப்பி
வைக்கப்பட வேண்டுமென பல
ஆண்டுகளாக கணக்காய்வினால்
முகாமைக்கு சுட்டிக் காண்பிக்கப்பட்டிருந்த
போதிலும் அதனைக் கருத்திற்
கொள்ளாமல் கணக்காய்வாளர் தலைமை
அதிபதிக்கு உரிய பிரதிகளை
அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(v) நி.பி 225(4)

கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களை
தயாரிக்கும் உத்தியோகத்தர்கள் மற்றும்
அவற்றினை சரி பிழை பார்க்கும்
உத்தியோகத்தர்கள் அவற்றில் சுருக்க
கையொப்பம் இட்டிருக்கவில்லை.

(vi) நி.பி 245(1) மற்றும் 257

சான்றுறுதிப்படுத்தும் உத்தியோகத்தர்
களால் கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள்
சான்றுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

(vii) நி.பி 261(3)

கொடுப்பனவிற்காக போதியளவு பணம்
இருக்க வேண்டியதுடன், அதற்காக
நாளாந்தம் காசேட்டின் தொகைகள் சரி
பார்க்கப்பட்டு மீதி அறிந்து கொள்ளப்பட
வேண்டிய போதிலும், அந்த
ஏற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை. வங்கிக்கூற்றின்
மீதியை அடிப்படையாகக் கொண்டு
கொடுப்பனவு நடவடிக்கைகள் மேற்
கொள்ளப்படுவதாக முகாமையினால்
தெரிவிக்கப்பட்டிருந்தது.

(viii) நி.பி 264(1)

(i) ஏற்பாடுகளின் பிரகாரம் ரூபா 196,782
தொகையான கொடுப்பனவுகளுக்குரிய பணம்
பெற்றுக்கொண்டமைக்கு பற்றுச் சீட்டுப்
பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- * திரவ விகிதம்
- | | | |
|-------------------|---------|---------|
| - நடைமுறை | 0.48:01 | 0.49:01 |
| - விரைவுச் சொத்து | 0.40:01 | 0.48:01 |
- * விற்பனைக்கான செயற்பாட்டுச் (90%) (288%) செலவுகள் விகிதம்
- (அ) மீளாய்வாண்டின் போது கூட்டுத்தாபனத்தின் உரிமை மூலதனம் 31% ஆல் குறைவடைந்திருந்த போதும், கடன்கொடுத்தோர் ரூபா 542,164,547 ஆல் பதிவழிக்கப்பட்டமையும் உண்டியல்களுக்கான வட்டி வருமானம் ரூபா 161,906,344 ஆல் அதிகரித்திருந்தமையும் அதற்கான காரணமாக இருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டின் போது தாபனத்தின் நடைமுறைச் சொத்துக்கள் 27.43% ஆல் குறைவடைந்த தாக்கத்தின் அடிப்படையில் தொழிற்படு மூலதனம் 21.26% ஆல் குறைவடைந்திருந்தது.
- தாபனத்தின் இலாபத்தன்மை மற்றும் திரவத்தன்மை என்பன செயற்பாட்டு நடவடிக்கைகளில் பாதகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், அதன் காரணமாக நிறுவனத்தின் எதிர்கால நிலைமை தொடர்பாக அதிகளவிலான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றமை விகிதப் பகுப்பாய்வின் போது அவதானிக்கப்பட்டது.

2.2 செயற்பாட்டு மீளாய்வு

2.2.1 பெளதீக் செயலாற்றல்

கூட்டுத் திட்டமும் செயல் நடவடிக்கைத் திட்டமும்

- (அ) 2003 யூன் 02 ஆம் திகதிய பீஸ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கையின் தேவைப்பாட்டிற்கு இணங்காத வகையில் 2007 முதல் 2010 ஆம் ஆண்டு வரையான ஆண்டுகளை உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட முறையற்ற கூட்டுத்திட்டமொன்று 2009 திசெம்பர் 09 ஆம் திகதி கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், செயல் நடவடிக்கைத் திட்டமும் பூரணமற்றதாகவும் இலக்கை உரிய வகையில் நிர்ணயிக்காதும் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

செலுத்துவதற்கு முன்னர் அவர்களிடமிருந்து நிறுவனத்தினால் அறவிடப்பட வேண்டிய பணம் ஒப்படைக்க வேண்டிய சொத்துக்கள் வைப்புக்கள் மற்றும் பதிவேடுகள் என்பவற்றை உரிய வகையில் நிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என தற்போதய முகாமைத்துவம் போதுமான உறுதிப்பட்டுதலை மேற்கொண்டிருக்கவில்லை.

- (அ) கூட்டுத்தாபனத்தின் நிர்வாக அதிகாரியால் 55 வயதை அடையும் ஊழியர்களை ஒய்வு பெறச் செய்வதற்காக நிர்வாகப் பகுதியின் 2002 யூன் 21 ஆம் திகதிய 27/2002 ஆம் இலக்க சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒய்வுபெறுவதற்கு எதிராகவும் வேறு காரணங்களுக்காவும், தாபனத்திற்கு எதிராக தொடரப்பட்ட 40 வழக்குகள் 2009 ஆம் ஆண்டின் இறுதி வரையில் தீர்ப்பு வழங்கப்படாதிருந்ததுடன், அவ்வழக்குகளின் நிலைமை தொடர்பாக எவ்வித தகவல்களும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) முன்னைய ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டதன் அடிப்படையில் நட்டாடு வழங்க வேண்டியிருந்த 170 வழக்குகளுக்காக தாபனம் ரூபா 34,109,357 இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன், 2010 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கெதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கை அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக எவ்வித தகவல்களும் கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) 1985 சனவரி 01 இல் காலி வீதி 401 மற்றும் 407 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கட்டிடங்களின் தள மாடி மற்றும் இரண்டாம் மாடிக்காக உடன்படிக்கை செய்யப்பட்டவாறு வாடகை செலுத்தாமை தொடர்பில் தாபனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிற்காக 2006 ஆம் ஆண்டின் போது ரூபா 6,034,000 தொகை இழப்பீடினைச் செலுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்ததுடன், அத்தொகையைக் கொடுப்பனவு செய்யாமையால் தாபனத்திற்குச் சொந்தமான ரூபா 12,275,000 பெறுமதியான 35 மோட்டார் வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக ரூபா 15 மில்லியன் தொகையை கொடுப்பனவு செய்வதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும், ரூபா 9 மில்லியன் கொடுப்பனவு செய்து இணக்கப்பாடொன்றிற்கு வருவதற்கு உரிய தரப்பினருடன் உடன்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 2012 யூலை 05 ஆம் திகதி வரையில்

பன்னேகமுவ நெல் ஆலைத் தொகுதி பயன்படுத்தப்படாமலும் குறைப்பயன்பாட்டிற்கும் உட்பட்டிருந்தன.

- (ஆ) தாபனத்தினை மீளமைத்தலின் கீழ் சில்லறை வியாபாரத்தினை சதோச ரீடேல் லிமிடெட்டிற்கு வழங்கியதாலும் மொத்த விற்பனை வியாபாரம் வீழ்ச்சியடைந்ததாலும் தாபனத்தின் ஊழியர்கள் சுயமாக ஒய்வுபெறச் செய்யப்பட்டிருந்தனர். அவ்வாறு வியாபார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் ரூபா 682,063,488 கிரயமான நிலையான சொத்துக்கள் 2004 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படாதிருந்தமையும் குறைவாகப் பயன்படுத்தியிருந்தமையும் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டன. செயற்பாடற் சொத்துக்களை கைதவிரப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக 2009 மார்ச் 19 ஆம் திகதிய பதில் கடிதத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், உரிய சரிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான உறுதிப்படுத்தல்களின் அடிப்படை வசதிகள் முகாமையால் கணக்காய்விற்கு வழங்கப்படாதிருந்ததுடன், எழுத்துமூல உறுதிப்படுத்தல் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) தாபனத்தினை மீளமைத்தலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 11 கம்பனிகளில் சதோச ரீடேல் லிமிடெட் கம்பனி நட்பம் அடைந்த காரணத்தால் 2005 பூனிலிருந்து வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்ததுடன், 2006 ஒக்டோபர் 23 ஆந் திகதிய கொழும்பு மாவட்ட நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின் பிரகாரம் அக் கம்பனியை கலைப்பதற்கு கட்டளை பிறப்பித்திருந்தது. மேலும், ஏனைய 10 கம்பனிகளும் பெயரளவில் மட்டும் இருப்பதன் காரணமாக அந்தக் கம்பனிகளிடமிருந்து பெற வேண்டியவையாக 2009 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட ரூபா 523,821,349 தொகையான நடைமுறைச் சொத்துக்கள் 2010 ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் இருந்து பதிவழிக்கப்பட்டிருந்ததுடன், அச்சொத்துக்களை பதிவழிப்பதற்கு பெற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம், கணக்கீடு செய்வதற்கான உரிய நாட்குறிப்புப் பதிவுகள் கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) 2010 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட 104 வாகனங்களில் ரூபா 12,685,000 பெறுமதியான 58 வாகனங்கள் செயற்பாடற்று காணப்பட்டதுடன், அதில் ரூபா 125,000 பெறுமதியான 03 வாகனங்கள் நிறுவனத்தில் இருப்பதற்கோ விற்பனை செய்யப்பட்டமைக்கோ அல்லது கைதவிர்க்கப்பட்டமைக்கான உறுதிப்படுத்தல்கள் கணக்காய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

செலுத்த வேண்டிய வட்டி அக்கடனுக்காக 8.5% சதவீதத்தில் கழித்து மதிப்பிடப்பட்ட அந்தக் கடன்களின் தற்போதய பெறுமதியான ரூபா 4,922,577,055 தொகை 2009 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்ததுடன், திறைசேரியால் அதற்காக 2009 ஆம் ஆண்டிற்காக ரூபா 1,133,344,338 தொகையான பங்களிப்பினை வழங்கியதன் காரணமாக அப்பெறுமதி இனங்காணப்படாத ரூபா 50 ஆன வித்தியாசமும் 2010 ஆம் ஆண்டின் போது திறைசேரியிடமிருந்து கிடைத்த ரூபா 161,906,334 தொகையான பங்களிப்பின் கீழ் 2010 திசெம்பர் 31 இல் ரூபா 3,627,326,333 ஆக இருந்தது. மேலும் திறைசேரி பங்களிப்புக்களின் வேறுபாடு தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் போதியளவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.7 முதலீடுகள்

தாபனத்தினால் 2 கம்பனிகளில் முறையே ரூபா 171,928,690 மற்றும் ரூபா 9,923,710 தொகைகளாக ரூபா 181,852,400 மொத்த தொகை 1999 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு கம்பனி நட்டமடைந்ததன் காரணமாக 2005 யூனிலிருந்து செயற்பாடற்று இருந்தமையால் 2006 ஒக்டோபர் 23 இல் கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் கலைப்பதற்கு கட்டளையிடப்பட்டிருந்தது. அதில் முதலீடு செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதில் நிச்சயமற்ற நிலைமையொன்று காணப்பட்டதுடன், மற்றைய கம்பனியிலும் உரிய முதலீடுகளுக்காக 1999 முதல் 2010 வரையான காலப்பகுதிக்காக எந்தவித பங்கு இலாபமும் பெறப்பட்டிருக்கவில்லை. இம்முதலீட்டை பதிவழிப்பதற்காக பொருத்தமான நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுப்பதாக முகாமையால் 2009 யூலை 24 ஆம் திகதிய பதில் கடிதத்தில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், 2010 ஆம் ஆண்டின் இறுதி வரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.2.8 வாகனங்களின் பாவனை

(அ) தாபனத்தின் போக்குவரத்துப் பிரிவில் இருந்த 104 வாகனங்களில் ரூபா 11,673,000 பெறுமதியான 45 வாகனங்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பற்ற வகையிலும் பயன்படுத்தாமலும் இருந்ததுடன், ரூபா 1,012,000 பெறுமதியான 13 வாகனங்கள் 2006 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடற்றுக் காணப்பட்டன.

வரை அறவிடப்படாமல் இருந்ததாக கணக்காய்வினால் சுட்டிக் காண்பிக்கப்பட்டிருந்தது. தவணை முறையில் பணம் அறவிடப்படுவதாக முகாமையால் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் களஞ்சியத்தில் மீதியாகக் காணப்பட்ட 339,900 கி.கி அரிசி இருப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி 2012 யூலை 05 ஆம் திகதி வரை கணக்காய்விற்கு தெளிவுபடுத்தப்படவில்லை.

2.2.13 இனங்காணப்பட்ட நட்டங்களும் சேதங்களும்

- (அ) இலங்கை சதோசவிற்காக அரிசி விற்பனை செய்வதில் முறையான கொள்கையொன்று அமுல்ப்படுத்தப்படாமையின் அடிப்படையில் அரிசி இருப்பானது சதோசவிற்குரிய களஞ்சியத்தில் மாதக் கணக்காக காணப்பட்டமையால் அவற்றின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டமையாலும் கிலோவொன்று ரூபா 54 இற்கு விற்பனை செய்ய முடியுமாக இருந்த 7,550 கி.கி அரிசி ஒரு கிலோ ரூபா 35 ஆன குறைந்த விலைக்கு விற்பனை செய்தமையால் ரூபா 145,655 ஆன நிதி நட்டமொன்று இடம்பெற்றிருந்ததுடன், விற்பனை செய்யப்பட்ட அரிசிக்காக பண அறவீடும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) தவிடு நீக்கப்படாத அரிசி 19 வீதம் போக்குவரத்துச் செலவொன்று இல்லாமல் பிரதேச கொள்வனவாளர் ஒருவருக்கு விற்பதற்கு இயலுமாக இருந்த போதும், அவ்வரிசி இருப்பை பன்னேகமுவவிலிருந்து கொழும்மில் அமைந்துள்ள 510 ஆம் இலக்க களஞ்சியத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் ரூபா 13 அளவிலான ஆகக் குறைந்த விலைக்கு 10860 கி.கி உரிய கொள்வனவாளருக்கு சதோசவினால் 235 கிலோ மீற்றர் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. 2012 யூலை 05 ஆம் திகதி வரை உரிய தொகையான ரூபா 141,180 கிடைக்கப் பெறவில்லை. அதன் பிரகாரம் தாபனத்திற்கு ரூபா 65,140 தேறிய நட்டமொன்று ஏற்பட்டிருந்ததுடன், கொள்வனவாளருக்குரிய போக்குவரத்துக் கட்டணத்தை மதிப்பீடு செய்து அல்லது நிர்ணயித்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) ஒரு கி.கி. 24.50 வீதம் 16,500 கி.கி கொள்வனவு செய்வதற்கு பிரதேச கொள்வனவாளர் கேள்விகளைச் சமர்ப்பித்திருந்த போதிலும் அத்தவிட்டினை (குருனல்) விற்பனை செய்வதற்கு முகாமை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுடன், அவ்வாறு விற்பனை செய்யாமைக்கான காரணமும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

- (எ) அதிக அளவான கட்டிடங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் என்பவற்றை பயன்பாட்டிற்கு எடுக்கக்கூடிய இயலுமை அல்லது தீர்வையாகக் கூடிய வருமானத்தை உழைக்கக் கூடிய ஆற்றல்.

அதன் பிரகாரம் நிதிப்பிரச்சினைகள் காணப்படுவதனால் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள முடியாதிருந்தது என்பதனை முகாமைத்துவத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பாக கணக்காய்வின் போது திருப்திகொள்ள முடியாதிருந்ததுடன் தாபனம் தேசிய பொருளாதார நலனை நோக்கி செயற்படுத்துவதற்கு முகாமை போதியளவில் பங்களிப்பினை வழங்கவில்லை என்பதையும் கணக்காய்வின் போது மறுக்க முடியாது உள்ளது.

2.2.17 நிகழ்த்தக்க பொறுப்புக்களும் உரிய அதிகாரமற்ற கொடுக்கல்வாங்கள்களும்

சொத்துக்களைக் கையேற்றல்

ச.தோ.ச. வினால் முறையற்ற உடன்படிக்கையினை மேற்கொண்டு 1992 ஆம் ஆண்டின் போது ரூபா 11,000 மாதாந்த வாடகையில் ஹிங்குரக்கொடையில் அமைந்துள்ள 02 களஞ்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்படாமல் இருந்த போதிலும், 1998 ஆம் ஆண்டிலிருந்து அவ்வாடகை ரூபா 50,000 இற்கு இணங்கப்பட்டு உரிய களஞ்சியங்கள் அவ்வாறே பேணப்பட்டு வந்ததுடன், எவ்வித வாடகையும் 2011 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் ரூபா 9,192,000 தொகையான நிகழ்த்தக்க வாடகைச் செலவினமொன்று (பொறுப்புக்கள்) அவதானிக்கப்பட்டதுடன், உரிய அதிகாரமின்றி ரூபா 78,978,504 தொகையான செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டு நெல் குற்றும் ஆலையும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்த்தக்க வாடகைச் செலவினம் முழுமையாகவே நிதிக் கூற்றுக்களிலிருந்து தவிர்க்கப்பட்டிருந்தது.

2.2.18 நியமனமும் பதவி உயர்வும்

அங்கீகரிக்கப்பட்ட பதவியணி மற்றும் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படாதிருந்த போதிலும் உரிய அங்கீகாரமின்றி பணிப்பாளர் சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் நிதி முகாமையாளர், சிரேஷ்ட முகாமையாளர் (நிர்வாகம்) மேலதிக பொது முகாமையாளர் ஆக 03 பதவி உயர்வுகளும் சட்டஉத்தியோகத்தராக ஒரு நியமனமும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

